

தூரீ�:

தூரீக்குஷாய வரவுறுதலை நடீ3.

தூரீக்குஷலெ அவாபநாய நடீ3.

## ஸ்ரீ மஹாபாதம்.

ஸ்வர்க்காரோஹணபர்வம்.

முதலாவது அத்யாயம்.

நாராயணம் நடிஹூதி நாட்செலைவ நரோதீ3 :

தெய்வ ஸரவுதீ3 வூரவஸம் ததொஜயசிராபேசு ॥

(ஸ்வர்க்காரீ ஸ்வர்க்காரீ துரியோதனனுடைய மேன்மையைக் கண்டு  
அவறுடான் வள்ளுக்கப் போறுமலீ சீமன் முதலியோகாக் காண  
விநும்பியது.)

ஓஹனைஶயர், “முனிவீர ! என்னுடைய பாட்டன்மார்களான  
பாலா, வங்கனுர், திருநாஷ்டி சூரியர்களும் ஒன்றின்லன்று மேலான  
பான்த நம் மூன்றிடங்களுள்ள ஸ்வர்க்காத்தை அடைந்து எந்தள்தா  
வங்களை அடைந்தார்ந்து இதனை நான் கோட்க விரும்புகிறேன். ஆப்சரி  
பாராவ சொர்க்காவுள்ளவராவ வியாஸ பாலா சிவானால் அனுமதிகொடுக்  
க்காப்பட்ட நீர், எஸ்லாம் அறிந்தவராகி இருக்கிறேன்று என்னுல் கருதப்  
பாட்டநந்திரீ” என்று விவை, வைசம்பாயனர் சொல்லத்தொடக்கினார்.

“ஆராஹ ! உம்முடைய பாட்டன்மார்களான நிவாரிர் முதலான  
வங்கன் துரிவிஷ்டபலென்னும் ஸ்வர்க்காத்தை அடைந்து எதைச் செய்தார்  
நல்லா அதைக்கேளும். தர்மாஜான யுதிஷ்டிரர், துரிவிஷ்டபலென்னும்  
ஸ்வர்க்காத்தை அடைந்து, (அங்கு) ஒளிபொருந்தியவ்வாம், ஆஸனத்தில்  
வீற்றிருப்பவனும், வீரவாந்தமியினால் சூழப்பட்டு ஸுரியன்போல ப்ர  
சாகிப்பவனார், புவனீய கர்மத்தைச் செய்தவர்களும் பிரகாகிக்கின்ற  
வர்காவரான தேவர்களோடும் ஸாங்பர்களோடும்கூடினவதுமான துரி

1. இதன் உரை விசேஷங்களை ஆதிர்வம் முதற்கூக்கம் குறிப்பில்  
தாங்க.

யோதனைப் பார்த்தார். பிறகு, யுதிஷ்டிரராஜர் துரியோதன னுடைய செல்வத்தைக்கண்டு அவன்பீது பொறுமைகொண்டு அங்குள்ளவர்களை நோக்கி, பேராசைபுர்ளவனும் நீண்டழைலோசனையில்லாதவனுமான துரி யோதனஞ்சுடன் சேர்ந்து (இருக்கும்படியான) உலகங்களை நான் விரும்ப வில்லை. தேவர்களே! முன்பு பெரியவனத்தில் கஷ்டப்பட்டவர்களான நாங்கள் எவன்சிமித்தம் எல்லாப் பூமியையும் ஸாஹ்ருத்துக்களையும் பந்துக்களையும் யுத்தத்தில் பலாத்காரமாகக் கொண்டிரேமோ, பாஞ்சால னுடைய புத்ரியும் தர்மத்தை அனுஷ்டிப்பவரும் மேன்மை பெற்று அங்கங்களுள்ளவரும் எங்களுடைய பத்னியுமான திரெளாபதியும் ஸபையின் நடுவில் குருக்களின் முன்னிலையில் இழக்கப்பட்டாலோ, (அப்படிப்பட்ட) துரியோதனைப் பார்க்க எனக்கு இஷ்டமில்லை. என்னுடைய பிராதாக்கள் எங்கு இருக்கின்றனவோ அவ்விடம் செல்ல நான் விரும்புகிறேன்' என்ற வார்த்தையை உரக்கச் சொல்லிக்கொண்டு விரைவாகத் திரும்பினார்.

நாரதர், அவரை நோக்கி, நகைத்துக்கொண்டு, 'ராஜப்ரேஷ்டனே! இவ்விதம் செய்ய வண்டாம். ஸ்வர்க்கத்தில் வாஸம் செய்தால் விரோதமும் நசித்துவமிழும். யுதிஷ்டிர! சிறந்தகைகளுள்ளவேனே! துரியோதனராஜைப்பற்றி இவ்வித வார்த்தையை எவ்விதத்திலும் சொல்லாதே. என்னுடைய இந்த வார்த்தையையும் கூன். இந்தத் துரியோதனராஜன் தேவாகனுடன்கூட விதவான்களும் ஸ்வர்க்கத்தில் வவிப்பவர்களுமான ராஜர்ஷேஷ்டர்களால் பூஜிக்கப்படுகிறான். தேவர்களுக்கொப்பான நீங்களொல்லாரும் எவனால் யுத்தத்தால் துன்புறுத்தப்பட்டு உங்கள சரீரத்தை யுத்தத்தில் ஓஹாம் செய்து வீரலோக கதியை அடைந்தீர்களோ, பெரிய பயம் நேர்ந்த பொழுதும் பயமில்லாமல் பூமியில் ஆண்டு வந்தவனுடைய அப்படிப்பட்ட இந்தத்துரியோதனன் சஷத்திரியதர்மத்தால் இந்தஸ்தானத்தை அடைந்தான். புத்திரனே! ருதாட்டத்தால் உண்டுபண்ணப்பட்டதை மனத்தில் வைக்கக்கூடாது. நீ திரெளபதியின் கஷ்டத்தையும் சிந்திக்கக்கூடாது. யுத்தங்களிலும் மற்ற விஷயங்களிலும் உங்களுக்கு சூதிகளால் உண்டுபண்ணப்பட்ட மற்றக் கஷ்டங்களையும் நீ நினைக்கக்கூடாது. முறைப்படி துரியோதனராஜனுடன் சேர்ந்திரு ராஜேன்! இது ஸ்வர்க்கம். இங்கு விரோதங்கள் இருக்க மாட்டா' என்று சொன்னார்.

நாரதரால் இவ்விதம் சொல்லப்பட்டவரும் மேதாவியும் கௌரவராஜருமான யுதிஷ்டிரர் பிராதாக்களைப்பற்றி வினவாகிப் பின் வாரும்

வாக்கியத்தைச் சொல்லானார். ‘பிராம்மணரே! நாரதரே! தர்மத்தை அறியாதவனும், பாபியும், பூமியிலுள்ள நல்லோர்களுக்குத் தீவையைச் செய்தவனும், மனிதர்களுடனும் யானைகளுடனும்கூடின பூமியானது சீக்கிரம் அழியவும் நாங்களும் பகை தீர்க்க விரும்பிக் கோபத்தால் எரிக்கப்படவும் காரணமாயிருந்தவனுமான துரிபோதனாலுக்கு ஸநாதனமான இந்த வீரலோகங்கள் கிடைத்திருக்கின்றவைால் வீரர்களும் மஹாத்மாகளும் சிறந்த விரதமுள்ளவர்களும் ஸ்த்யமான பிரதிஜ்ஞான யுள்ளவர்களும் உலகத்தில் சூர்களும் ஸ்த்யவாதிகளுமான என்னுடைய பிராதாக்கருக்கு எந்த உலகங்கள் கிடைத்திருக்கின்றன? அவர்களையும், மஹாத்மாவும் ஸ்த்யஸந்தனும் சூந்தியின் மைந்தனுமான காரணையும் திருஷ்டத்யும்னைனையும் ஸாத்யகியையும் திருஷ்டத்யும் னனுடைய புத்திரர்களையும் நான் பார்க்க விரும்புகிறேன். எந்த அரசர்கள் சந்தத்திரியதர்மத்தால் ஆயுதங்களால் மரணமடைந்தார்களோ அவர்கள் எங்கே இருக்கின்றனர்? அந்த மன்னர்களை நான் (எங்கே) பார்ப்பேன்? நாரதரே! விராடனையும் தருபதனையும் த்ருஷ்டகேது முதலான அவர்களையும் பாஞ்சால குமாரனுன சிகண்டியையும் திரெள பதியின் எல்லாப் புத்திரர்களையும் (ஒருவராலும்) அவமதிக்கழுதியாதவனுன அபிமன்யுவையும் பார்க்க விரும்புகிறேன்’ என்றார்.

### இரண்டாவது அத்யாயம்.

—:0:—

(யதிஷ்டார் தமிழவரிநுக்குதமிடத்திலேயே வளக்கவிநூப்பியதும், டீவுதான் உறவினரைக்காட்ட யதிஷ்டியரை நாகத்துக்கலைழத்துப் போனதும், அதனைக்காணப்போறுமல் தீநுப்பின யதிஷ்டார் அங்குள்ளவர் தமிழவரேனத்தேரிந்து தாம் இந்தியரிடம் வா மறுத்ததும், நாதன் அதனை இந்தியனுக்குத் தேவித்ததும்.)

(அவர்), ‘தீவர்களே! அளவற்ற பராக்ரமமுள்ளவனுன கர்ணனையும் பிராதாக்களும் மஹாத்மாக்களுமான யுதாமன்யுவையும் உத்தமெள ஜஸையும் இங்கு நான்கார்க்கவில்லை. எந்தமலூரதார்கள் (அன்னியித்தம்) யுத்தமாகிற அக்னியில் சரீரங்களை ஹோமம் செய்தார்களோ, எந்த அரசர்களும் அரசகுமாரர்களும் என்னியித்தம் யுத்தத்தில் கொல்லப்பட்டார்களோ, மஹாரதர்களும் புளிக்கொப்பான பராக்ரமமுள்ளவர்களுமான அவர்களைல்லாரும் எங்கே புருஷர்ஸ்ரேஷ்டர்களான அவர்களா

இல்லம் இந்த உலகமானது ஜயிக்கப்பட்டதா? தேவர்களே! அந்த மஹா ரதாக்களெல்லாரும் இந்த உலகங்களை அடைந்திருந்தால், நான் அந்த மஹாத்மாக்களுடன்சேர்ந்து வலிப்பேனன்று தெரிந்துகொள்ளுங்கள். அந்த அரசர்களால் அழிவற்றதும் சுபமுமான இந்த உலகம் அடையப்படவில்லையா? அப்படியானால் பிராதாக்களும் ஞாதிகளுமான அவர்களில்லாமல் நான்வலிக்கமாட்டேன். அக்காலத்தில், (இறந்தவர்களுக்கு) ஜலதர்ப்பணம் செய்யும்போது, 'கர்ணாலுக்கு ஜலதர்ப்பணம்ரெப்' என்று சொன்ன தாயாரினுடைய வசனத்தைக் கேட்டு அதனால் (இப்பொழுதும்) வருத்தமடைகிறேன். தேவர்களே! ஒப்பற்ற அறிவுள்ளவருடை அந்தக்கர்ணனுடைய தாயாருடைய பாதங்களுக்கொட்டப்பான இருப்பாதங்களையும் பார்த்தும் நான் பிறருடையபடையைப் பிடிப்பவருடை அவளை அலுவரிக்களில்லையென்பதைப்பற்றியும் அடிக்கடி பரிசுகிக்கிறேன். காலாலுடன் சேர்ந்த எங்களை யுத்தத்தில் இந்திரனும் ஜயிக்கபாட்டான். எவன் என்னால் அறியப்படாமல் ஸவ்யஸாசிரியனால் கொல்விக்கப்படாது எலுமியகுமாரனுடை அந்தக்கர்ணனை எவ்விடத்திலிருப்பவருடை இல்லை என்பதையும் பார்க்கவிரும்புகிறேன். பயங்கரமான பிராதாக்ரமையான விழினையும் இந்திரனுக்கொப்பான அர்ஜனைனையும் யமலுக்கொப்பான நகுலஸ்வர்த்தவர்களையும் தர்மாத்தைச் செய்பவளான அந்தப் பாஞ்சாலியைப்படி நான் பார்க்க விரும்புகிறேன். இங்கு இருக்க எனக்கு விருப்பமில்லை. இவ்வதம் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன். தேவர்க்கூர்வடர்களே! பிராதாக்களில்லாதவருடை எனக்கு ஸ்வர்க்கத்தால் என்னபயன்? 'அவர்கள் எங்கே இருக்கிறார்களே அது எனக்கு ஸ்வர்க்கார். இது ஸ்வர்க்கமன்று' என்பது என்னுடைய கருத்து' என்று சொன்னார்.

தேவர்கள், '(யதிவித்திரரே!) உமக்கு அவ்விடத்தில் பாரதத்தை விருக்குமானால் அவ்விடம் 'போகலார், தாாதிக்கத்தெண்டார். நாங்கள் தேவராஜனுடைய கட்டளையினால் உமக்குப் பிரியத்தைச் செய்ய (ஆயத்தர்களாக) இருக்கிறேன்' என்று ரொன்னார்கள். தேவர்கள் அந்த யதிவித்திரரை நோக்கி இவ்விடத்திற்கு வொல்லிவிட்டுப் பிறகு தீவாஞ்சிக்கி, 'ஓமாக்கி, 'ஓமாக்கி வெற்றுக்கொடுக்கும் செய்யுமோ!' யதிவித்திரருக்கு ஸ்வர்க்கத்துக்களைக் காண்டியாயாக' என்று உத்திரவுபெற்றார்கள். ராஜப்ரேவ்டரே! பிறகு, சூதிபுத்திரரான அரசரும் தேவதூதனும் சேர்ந்து அந்தப் புருஷப்ரேவ்டர்கள் இருக்குமிடம் சென்றார்கள். முன்னால் தேவதூதனும் மின்னால் யதிவித்திரராஜருமாக அமங்களாமால்

தும், செல்லமுடியாததும், பாபகர்மத்தைச் செய்தவர்களால் அனுப்பப் பட்டதும், இருவால் சூழப்பட்டதும், பயங்கரிமானதும், தலைமயிர் களாகிற பாசிக்கொத்துக்களும் புல்தறைகளுமின்னதும், பாவத்தைச் சொய்தவர்களுடைய வால்ஜீங்களுடன் கூடி எனதும், மாஸ்ஸமூம் உதிரமு மாகிற சேறுள்ளதும், காட்டு அக்காலும் பயங்கரமான காடிகளாலும் ஈக்களாலும் நொதுகுதாலும் ஆழப்பட்டதும், இங்குமங்குமாக நாற் பூங்களிலும் சிறைந்ததும், பூச்சிகளாலும் பழுக்களாலும் கூந்தல் களாலும் சிறைந்ததும், பூச்சிகளாலும் பழுக்களாலும் வியாபிக்கப்பட்டதும், ஒவ்வொக்கின்ற அங்கிரினை கார்ப்பாந்களிலும் ஆழப்பட்டதும், இரும்பீபான்று முகத்தினா காகம் முதலானவைகளாலும் கழுகுகளாலும் ஈக்களிக்கப்பட்டதும், ஊசி போன்றமுகமுள்ளவைகளும் விந்திய மலைக்கொட்டானவைகளுமான இரேதங்களால் ஆழப்பட்டதும், புஜங்காலும் தொடை காநும் வைத்தலாகிற ஆழம் வாயிறுகளும் பாதங்களும் வெட்டப்பட்டவர்களும் போதல் உதிரம் இவாக்குந்தன் கூடினவர்களும் ஆக்காங்கு உல்லே அன்னப்பாவர்களுமான மனிதர்களுடன் கூடி னதுவான மார்க்கத்தில் சென்றார்கள். தமிழகாவாவான அந்த அரசான சொகுங்களால் தெட்டு கூற்றார்களதும் ஆடையானதும் மயிர்க் கூசு தந்தை உண்ணிடும்தனுவு அடை வைத்தும் மத்தியில் பலவாமும் ஆலோசனை செய்து விடக்கிட வேண்டும். குந்திரின் புந்திசராதை வாடிந்திரர் உட்கூரான நான்கள் விறைந்தநாட் அனுவதத்திற்குச் சிறி தாம் முடிவாததுமான குதியப்பும், கர்ணமைப்பவதும் கத்திகளால் ஆழப்பட்டதுமான அலைப்பாவைத்தையும், வூக்கப்பட்ட சிறிய பர்க்காங்களும், காம்ப்ரப்பா. இரும்புமான கற்களையும், நாற்புறங்களிலும் நொதிக்குத்தப்படி விடப்பட்டவைகளும் இருங்கினால் செய்யப்பட்டவைகளுமான வாந்திலைப்பகுடுமகளையும், காரியப் பூட்களுள்ளதும் தொட்டமுடியாததுமான ரீவர்கள்வையாத்தையும், பாபகர்மத்தைச் செய்தவர்களுக்கு மற்றுமின்ன யாத்தீவைகளையும் பார்த்தார். அவர் தெட்டநாற்றுமின்ன அந்த மார்க்கந்த்தைக்கல்லுடு கேவலநூதனை போக்கி, கோரி இல்லியாவை இந்த மார்க்கந்த்தை எவ்வளவு கூராக போகவேண்டியிருக்கிறான்? என்றுவிட வாரியாகக்கூலை அவர்கள் வீர்க்கை இருக்கின்ற எம்பி அரசின் நான்க்குரு, பொரல், இந்துக் கீதசாலைது பீதவர்களுள்ள யாருடையது? பூத்தீவை காண் வெறியிருக்கிறீர்கள் வீருங்கிரேன்' என்று வினவினார்.

அந்தத் தேவதூதன் தர்மாஜுநடைய அந்த வார்த்தையைக் கேட்டுத் திரும்பி அஹரை நோக்கி, 'நீர் இது வரையில் தான் வரலாம். என்னால் திருப்பிவிடத் தகுந்தவராகிறீர். தேவர்களால் நான் அவ்விதம் சொல்லப்பட்டேன். ராஜஸ்ரேஷ்டரே! நீர் கலைப்படைந்திருந்தால் வந்து விடும்' என்று சொன்னான். பாரதரே! யதிஷ்டிரரோ துயர முற்றவரும் அந்த வாசனையினால் மூர்ச்சையைடைந்தவருமாகித் திரும்புவதில் மனங்கொண்டு திரும்பினார். திரும்பினவரும் தர்மாதமாவும் துக்கத்தாலும் சோகத்தாலும் வியாகிக்கப்பட்டவருமான அவர் அவ்விடத்தில் நாற்புறங்களிலும் சொல்லுகின்றவர்களுடைய நீணமான வார்த்தைகளைக் கேட்டார். (அவையாவன) —‘ஓ! ஓ! தர்மாததி ரரே! ராஜஸ்ரீயே! புண்ணியமான குலத்தில் பிறந்தவரே! பாண்டவரே! எங்களை அலுக்கிரஹிக்கவேண்டியதற்காக ஒரு முகூர்த்தம் வரையில் வில்லும். ஐயா! (ஒருவராலும்) அவமதிக்கமுடியாதவரான நீர் வரும் பொழுது உம்முடைய மனத்தைப் பின்தொடர்ந்தும் புண்யமுமான காற்றானது வீசுகிறது. அதனால், எங்களுக்கு ஸாகமுண்டாயிற்று. குந்தியின் குமாரரே! புருஷஸ்ரேஷ்டரே! ராஜஸ்ரேஷ்டரே! நாங்கள் உம்மை பார்த்துக்கொண்டிருந்தால் கீண்டகாலம் ஸாகம பேறு வேலார். நீண்ட-கைகளுள்ளவரே! பாரதரே! கெளரவ்யரே! நீர் ஒரு பூகூர்த்தகாலர் இங்கு வில்லும். நீர் வின்றுகொண்டிருந்தால் பாரதனையானது எங்களோடு பிடிக்குறுதில்லை' (வணான). ராஜஸ்ரே! அவர் அவ்விடத்தில் நாற்புறங்களிலும் சொல்லுகின்றவர்களும் வேதங்களையுள்ளவர்களுமான ஜனங்களுடைய இப்படிப்ப பலவிதமான தீணவரை எங்களைக் கேட்டார். அந்த யதிஷ்டிரரும், நீணாகச் சொல்லுகின்றவர் களுடைய வார்த்தையைக் கேட்டுக் கருணைமேலிட்டு 'ஆ! கஷ்டம்' என்று சொல்லி விண்ணர். அந்தப் பாண்டவர், வாட்டமுற்றவர்களும் துக்கப் படுகின்றவர்களுமான அவர்களுடைய அந்த வார்த்தைகளை, முன் அடிக்கடி கேட்கப்பட்டவைகளாக இருந்தும், (அப்பொழுது) அறியவில்லை. அந்த வார்த்தைகளை அறியாதவரும் தர்மாததிருமான யதிஷ்டிரர், 'நீங்கள் பார்க்க எதற்காக இங்கிருக்கிறீர்கள்?' என்று வினவினார். இவ்விதம் வினவிப்பட்ட அவர்களெல்லாரும், இருகு, 'மிரட்டே!' நான் கர்ணன்; நான் பீமேஸனன்; நான் அர்ஜுனன்; நான் நகுலன்; நான் ஸஹதேவன்; நான் திருஷ்டத்யம்னன்; நான் திரௌபதி; (நாங்கள்) திரௌபதி யினின் புத்திரர்கள்' என்று இவ்விதம் நாற்புறங்களிலும் உருக்கக் கூவி ஞாகள். அரசரே! அப்பொழுது, அவ்வாசர் அவ்விடத்திற்குக் கொடுக்க

வைகளான அந்த வார்த்தைகளைக் கேட்டு, பிறகு, ‘இது தெய்வத் தால் செய்யப்பட்டதா? மஹாத்மாக்னான் காண்னாலும் அழகிய இடையுள்ளவளான திரௌபதியினாலும் திரௌபதியின்குமார்களா லும் செய்யப்பட்ட பாப கர்மா? பாபஸம்பந்தமுள்ளதும் மிக்க பயக் கரமுமான இந்த இடத்தில் இருப்பவர்களும் புண்யகர்மத்தைச் செய்த வர்களுடான இவர்களைனொவரிடத்திலும் பாவத்தை நான் அறியவில்லை. திருதாஷ்டிரபுத்திரனுன் துர்போதனராஜன் என்னசெய்து, அவ்விதம் ஒளியிடுன் எட்டினாவனாலும் மத்தேந்திரன்போலும் சொல்வபூன்ளவனும் மிகப் பூஜிக்கப்பட்ட வனுமாகிப் பாவிகளான எல்லா அனுசரர்களுடனும் வளரிக் கிறன்? தர்மத்தையறிந்தவர்களும் சூராக்ஞரும் ஸத்யத்தையும் சாஸ்திரங்களையும் முக்கியாகக்கொண்டவர்களும் சங்கத்திரியதர்மத்தில் பற்றா வுள்ளவர்களும் விதவான்களும் விதிப்படி யாகப்பெய்தவர்களும் மிகுதி யான தகவிலையைக்கொடுத்தவர்களுமான இவர்களைல்லாரும் இப்பொ முது நரகத்தை அடைந்திருப்பது எதலுடையகாரியம்? நான் தூங்குகிறேனு? விழித்துக்கொண்டிருக்கிறேனு? அறிவுப்பாவனாக இருக்கிறேனு? பிரஜ்ஞாயை இழுந்தவனைக் கீருக்கிறேனு? ஓ! ஓ! இது சித்தகத்தின் னிகாரா? அல்லது, எனக்குர் சித்தப்பரீமாயா? என்று ஆலோசித்தார். யுதிஷ்டிரராஜர் இவ்விதம் துக்கத்தாலும் சோகத்தாலும் கவரப்பட்ட வருந் சிந்தநாயினால் கலங்கின இந்தியிங்களுள்ளவருமாகிப் பலவிதம் ஆலோசித்தார். தர்மபுத்திரரான யுதிஷ்டிரராஜர் கநிஞ்சினங்கொண்டு தேவர்களையும் தர்மத்தையும் நிந்தித்தார். நடிமைபான சோகத்தால் மிகத் தடிக்கப்பட்டவரான அவர் தேவதூதனை பினாக்கி, ‘நீ எவர்களுடைய தூதனே அவர்களிடம் செல். ‘நான் அவ்விடம் வரமாட்டேன். (இவ்விடத்திலேயே) வலிக்கிறேன்’ என்று சொல். ஸத்தை அனுபவித்த வர்களான என்னுடைய இந்த; பிராதாக்நன் என்னை ஆப்ரபித்ததனால் துக்கப்படிகின்றனர்’ என்று சொன்னார். அரசரே! புத்தியுள்ளவரும் பாண்டிவின் புத்திரருமான யுதிஷ்டிரால் இவ்விதம் சொல்லப்பட்ட அந்தத் தேவதூதன் அப்பொழுது தேவர்களுக்கரசனான இந்திரன் இருக்குமிடம் சென்று தர்மராஜர் செப்பவிரும்பிரிவிரும்பாதை, அவர் சொல்லியதும் முழுவதும் கெரிவித்தான்.

முன்றுவது அத்யாயம்.

—::—

(யுதிஷ்டிரன் உறுதியைக்கண்டு இந்திரன்முதலியவர்கள் வந்ததும், யமன் யுதிஷ்டிரராப் புகழ்ந்து நாகவிசன் மாயையால் வந்தன வென்றும், யுதிஷ்டிரர் தேவசரோம் பெற்றுத் தேவவிஷ்கள் துதிக்கூட்டுத் தமியியரிநுக்தமிடம் சேன்றதும்.)

கௌரவர்யா! சுந்தியின் புத்திரரும் தர்மாஜருமான யுதிஷ்டிரர் ஒரு முகூர்த்தகாலம் நின்றவுடன், இந்திரன் முதலான தேவர்கள் அவ்விடம் வந்தார்கள். அந்தத் தர்மபூம், அந்த வேந்தனை நன்கு பரீகைக் கெய்துவிட்டு; வடிவமெடுத்துக்கொண்டு குருராஜரான அந்த யுதிஷ்டிரர் எவ்விடத்திலிருக்கிறாரோ அவ்விடம் வந்தது. ராஜரே! பிரகாசிக்கின்ற வடிவமுள்ளவர்களும் புன்யமும் பரிசுத்தமுமான செய்தொன்னவர்களுமான அந்தத் தேவர்கள் வந்தவுடன், அந்த இருப் பிலைக்கிட்டது. அவ்விடத்திலிருந்தவைகான பாவிகளுடைய அந்த பாதனைகளும் வைதானியென்னும் ந்தியும் முன்னிலையாகரும் பயங்கர. மான இருப்புக்குடுங்களும் கற்களும் அங்கு நாற்புறங்களிலுமிருந்த விகாரமான சரீரங்களும் காணப்படவில்லை. கௌரவர்யாரான அரசர் மிகச் சிறந்த ஒளியுள்ள அவர்களனைவரையும் கண்டார். பாரதரே! பிறகு, ஸாக்மான ஸ்பரிசமுள்ளதுப் புண்ணியமான வாஸனையைத் தரிப்பதும் சுத்தமாக மிக்க சூரியச் சிவுள்ளதுமாவை காற்றினது பிதவர்களுடைய அருகிலிருந்து விசிற்றி. மருத்துக்களும் இந்தியவும் வஸாக்களும் அர்ப்பின்தேவர்களும் ஸாத்பர்களும் ருத்ரர்களும் ஆகித் திபர்களும் மற்றமுள்ள தேவர்களும் விதித்தர்களும் சிறந்த விஷிகளுமான எல்லாரும், சிறந்த தேஜாஸ்வவரும் தர்மபூத்திரருமான அரசர் இருக்குமிடத்திற்கு வந்தார்கள். பிறகு, தேவர்களுக்கரசனும் சிறந்த மாந்தியுள்ளவனுமான இந்திரன், யுதிஷ்டிரரை நோக்கி ஸமாதானார் செய்துகொண்டு, பின்வரும் வசனத்தைச் சொல்லலானன்.

‘யுதிஷ்டிர ரே! சிறந்த கைகளுள்ளவரே! தேவச்சுட்டத்தார் உம் மிடத்தில் ஸந்தோஷமடைந்தார்கள். புருஷப்பிரேஷ்டரே! பிரபுவே! இவ்வனவு போதும்; வாரும்; வாரும். ஸ்வாட கைகளுள்ளவரே! உம்மால் வித்திபானது அடையப்பட்டது. உமக்கு அஷ்யான உலகங்களும் கிடைத்தன. (உம்மாடைய) பிராதாக்களுக்கும் ஸாமு ருத்துக்களுக்கும் வித்பாரம் மிகுப் பூஜிக்கப்பட்டதாரான சுதியானது என்டட்டது. சீர் கோடித்துக்கொள்ளக்கூடாது. என்னுடைய இந்த

வார்த்தையைம் கேளும். ஐயா! எல்லா அரசர்களும் அவற்யமாக நரகத்தைப் பார்க்கவேண்டும். புருஷர்ரேஷ்டரே! புன்யங்களும் பாவங்களும் இரண்டு வகைகளாக இருக்கின்றன. (அவற்றுள்) எவன் முந்திப் புன்யத்தை அனுபவிக்கிறேனே அவன் பின்தி நரகத்தை அடைகிறன். எவன் முந்தி நரகத்தை அடைகிறேனே அவன் பின்தி ஸ்வர்க்கத்தை அடைகிறன். எவன் அதிகமான பாவத்தைச் செய்தவனே அவன் முதலில் ஸ்வர்க்கத்தை அடைகிறன். தர்மம் தவறுதவரே ஸிர் அதிகாரன் புண்ணியகர்மங்களைச் செய்தவர். சிறிது பாவமுள்ளவர். அரசரே! ஆரையால், மேன்மையை விரும்புகிறவனே என்னுல் ஸிர் இவ்விதம் நடத்தப்பட்டார். உம்மால் துரோனர் புத்திரர்விஷயத்தில் வியா ஜத்தால் வஞ்சிக்கப்பட்டாரன்றே? அரசரே! ஆரையால், உமக்கு வியா ஜத்தினுல்லையே நரகம் காண்டிக்கப்பட்டது. பிமேஸன் ஆம் அர்ஜூனாலும் நகுல ஸஹதேவர்களும் கிருஷ்ணயென்னும் திரௌபதியும் உம்மைப் போவைவே வியாஜத்தால் நரகத்தை அடைந்தார்கள். புருஷர்ரேஷ்டரே! வாரும். அவர்களும் பாரத்திலிருந்து விபிப்பட்டார்கள். பரதர்ரேஷ்டரே! உம்மைடைய பாதத்தைச் சார்ந்தவர்களான எந்த அரசர்கள் புத்தத்தில் நொல்லப்பட்டார்களோ அவர்களைவரும் ஸ்வர்க்கத்தை அடைந்து விட்டார்கள். அவர்களைப் பாரும். ஸிர் எவனுக்காகப் பரிதாக்கிறோ சிறந்த வில்லாளியும் ஆடுதங்களை ஏந்தியவர்களான அனைவருள்ளும் சிறந்தவனுமான அந்தக் கண்ணும் உத்தமமான வித்தியை அடைந்தான். பிரபுவே! சிறந்த கைகளுள்ளவரே! புருஷர்ரேஷ்டரே! புருஷப் பிரபுவஷ்டனும் தனக்குரிய ஸ்தானத்தை அடைந்தவனும் ஸுமிரியகுமா ரனுமான அந்தக் கர்ணனைப் பாரும். சோகத்தை விடும். தம் தம் ஸ்தானத்தை அடைந்தவர்களான பிராதாக்களையும் புத்திரர்களையும் காமுது பாக்தத்தைச்சார்ந்த மன்னர்களையும் பாரும். உம்மைடைய மனத் திலுள்ள வருத்தம் விலகட்டும். கொரவரே! ஸிர் முதலில் கஷ்டத்தை அனுபவித்தீர். இனிபேல் சோகமும் ரோகமுமந்தவராக என்னுடன் ஸஞ்சாரம் செய்யும். சிறந்த கைகளுள்ளவரே! ராஜரே! ஸிர் செய்த புன்ய கர்மங்கள் தவங்கள் தானங்கள் அடைந்தஞானங்கள் இவற்றின் பயனை அடையும். இப்பொழுது, உம்மைத் தேவர்களும் கந்தர்வர்களும் சிறந்த வர்களான அட்சரவைகளும் அழுக்கற்ற ஆடைகளையும் ஆபரணங்களையும் தரித்துக்கொண்டு மங்களமாக ஸ்வர்க்கத்தில் உபசரிக்கட்டும். சிறந்த கைகளுள்ளவரே! ஸிர் ராஜஸமியத்தால் ஜயிக்கப்பட்டவைகளும் அர்வலேழுத்தால் உண்டுண்ணப்பட்டவைகளுமான உலகங்களையும்

தவத்தின் சிறந்த பயனையும் அடையும். யுதிஷ்டிரரே! எல்லா அரசர் களுக்கும் மேலாகவுள்ள உலகங்கள் உமக்குக் கிடைத்தன. பார்த்தரே! ஸீர் அவைகளில் ஹரிஃ சந்திரன்போல ஸுஞ்சரிங்கப்போகிறீர். மாந்தாதா என்னும் ராஜரிவிஷயானவர் எவ்விடத்தில் இருக்கிறாரோ பகிரதனை ஆம் அரசன் எந்த இடத்தில் இருக்கிறானே துஷ்பந்த சூமாரனுண பரதன் எந்த இடத்தில் இருக்கிறானே அந்தவிடத்தில் ஸீர் ஸுஞ்சரிங்கப்போகிறீர். குந்தியின் புத்திரரே! ராஜேந்திரரே! புண்ணியமானதும் மூவுகளங்களையும் பரிசுத்தப்படித்துகின்றதுமான ஆகாசகங்கை யென்னும் தேவதியானது இதோ இருக்கிறது. இதில் ஸ்நானம் செய்து செல்லும். இதில் ஸ்நானம் செய்தால் உமக்கு மாணிடத்தின்மை விலகி விடும். சோகமும் சிரமமும் பகையமற்றவராவீர்' என்று சொன்னான்.

தேவேந்திரன் இவ்விதம் ரொல்லும்பொழுது, பிரத்யாக்ஷமாகச் சரீரத்தைஅடைந்த தர்மாஜாவானவர், தம்முடைய புத்திரரும் கொரவ ப்ரேரங்கருமான யுதிஷ்டிரரை நோக்கி, 'ஓ! ஓ! ராஜனே! சிறந்தப் பிரஜனதூயின்னவுனே! புத்திரனே! என்னிடத்தில் பந்தியினாலும் உண்மையான யாக்கியங்களினாலும் பொறுமையினாலும் இந்திரியங்களின் அடக்கத்தாலும் நான் உண்ணிடத்தில் பிர்தியின்னவானாலோன், ராஜனே! என்னால் உண்ணோ இது மூன்றாவது பாஷங்க செய்யப்பட்டது. பார்த்தனே! நீ ஸ்வபாவத்திலிருந்து காரணத்தைக்கொண்டு சலிக்கச்செய்ய முடியாதவனுகை இருக்கிறுப். நீ முன்னம் த்வைதவனத்தில் அரணியைக்கொண்டுபோன மாணித் தேழினபொழுது என்னால் கேள்விகீட்டுப் பர்வதிக்கப்பட்டாப். அதனையும் தாண்டினுப். பாரத! ஸ்வர்க்காரோகணாலத்தில், திரைபதியும் ஸ்தோதரார்களும் மரித்த பொழுது, நாயின் வடிவத்தைத் தரித்த என்னால் மறுபடியும் நீ அவ்விடத்தில் பரீஷிக்கப்பட்டாப். சிறந்த பாக்கியமுள்ளவனே! பிராதாக்களின் நிமித்தம் நீ (நரகத்தில்) நிற்கவிரும்புகிறோய் என்னும் இது மூன்றாவது. பரிசுத்தனும் பாபமற்றவனும் ஸாகமுள்ளவனுமாக இருக்கிறோய். பார்த்த! ராஜனே! உன்னுடைய பிராதாக்கள் நரகத்தை அடையத்தகுந்தவர்கள்லார். இது தேவராஜனை மடிளங்கிரனுல் பிரபோகிக்கப்பட்ட மாண்பு. ஜூபனே! எல்லா அரசர்களாலும் நரகங்கள் அவப்பயம் பார்க்கப்படத்தக்கவைகள். ஆகையால், உண்ணால் ஒரு முகூர்த்தகாலம் இந்தப் பெரிய துக்கம் அடையப்பட்டது. ராஜனே! ஸ்வபாசியாவது பிமே வேணாலுவது புருஷர்வேஷ்டர்களான நகுல ஸஹிதேவர்களாவது ஸத்ய மானவாக்குள்ளவனும் சூரனுமான கர்மானுவது ஸீணா - காலாங் நர

கத்தை அடையத் தகுந்தவர்கள்லர். ராஜபுத்திரியான திரெளபதி மும் எவ்னிதத்திலும் நரகத்தை அடையத்தகுந்தவள்லன். பரதப்ரீரஷ் படனே! வா; வா. <sup>1</sup> மூவுலகங்களிலும் செல்லுகின்றதான் கங்கையைப் பார்' என்று சொல்லினர்.

இவ்வாறு சொல்லக்கேட்டவரும் உம்முடைய பாட்டனாரும் அரசருமான அந்த ராஜரிவியானவர் தர்மதேவதையொடும் எல்லாத் தேவர் களோடும், தேவநிதியும் புண்ணியானதும் பரிசுத்தியைச் செய்கின்றதும் ரிவிகளால் ஸ்தோத்திரம் செய்யப்பட்டதுமான கங்கைக்குச் சென்று அதில் ஸ்நானம் செய்து மானிசாரீத்தை விட்டார். அந்தத் தீர்த்தத்தில் நன்கு ஸ்நானம் செய்த தர்மராஜரான யுதிஷ்டிரர், பிறகு, திவ்யமான சரீரமுள்ளவரும் பகையும் மனவருத்தமும் அற்ற வருமானார். பிறகு, புத்திமானும் கௌரவராஜருமான அவர், தேவர்களால் சூழப்பட்டவரும் தர்மத்தோடுகூடினவரும் மஹரிவிகளால் ஸ்தோத்திரம் செய்யப்பட்டவருமாகப் புருஷப்ரீரஷ்டர்களும் சூராகளுமான அந்தப் பாண்டவர்களும் திருத்தராஷ்டிரருமார்களும் எந்த இடத்தில் கோபமற்றவர்களாகத் தம் ஸ்தானங்களை அடைந்திருக்கிறார்களோ அல்லிம் சென்றார்.

### நாள்காலது அத்யாயம்.

— : —

(யுதிஷ்டிரீ ஸ்வரி குத்தில் கிழவுணரி கர்ணன் முதலீயவர்களைக் கண்டதும், தமதம் இடத்தை அடைந்த தீரோபதி புத்திரீ முதலீயவர்களை இந்திரன் புதிஷ்டிராக்குத்துக்காட்டியதும்.)

பிறகு, யுதிஷ்டிரராஜர், தேவர்களாலும் ரிவிகளாலும் மருஷ்கலைங்களாலும் ஸ்தோத்திரம் செய்யப்பட்டு அந்தக் கௌரவ ஸ்திரஷ்டர்கள் இருக்குமிடம் சென்றார். சுந்தியின் குமாரரான அவர், அவ்விடத்தில் பிரம்மத்தினுடையதான சரீரத்துடன்கூடினவரும் முன் பார்க்கப்பட்ட அந்தச் சரீரத்துடன் ஒத்திருப்பதினாலேயே அறிவிக்கப்பட்டவரும் தம் சரீரத்தினால் ஜ்வலிக்கின்றவரும் கோராமானவைகளும் சிறந்தவைகளும் புருஷவடிவமுள்ளவைகளும் திவ்யமானவைகளுமான சக்ரம்

1. வேறுபாடம்.

2. ‘பிரம்மாவினால் ஆகிக்கத் தகுந்த’ என்று பாலூரை உதவர்,

முதலான அஸ்திரங்களால் ஸேகிக்கப்பட்டவரும், வீரனும் அழகிய காந்தியுள்ளவனுமான அர்ஜனானால் உபாவலிக்கப்படுகின்றவரும், அவ்வித ஸ்வரூபமுள்ளவரும் மதுஸ்தனருமான கோவிந்தனரக்கண்டார். புருஷரேஷ்டர்களும் தேவர்களால் மூஜிக்கப்பட்டவர்களுமான அவ்விருவர்களும் யுதிஷ்டிரரைப் பார்த்து வழக்கம் போலப் பூஜை செய்தார்கள். குருநந்தனரான யுதிஷ்டிரர், பிறகு, சஸ்திரதாரிகளுள் சிறந்த வனும் பண்ணிரண்டு ஸுமிரியர்களோடுகூடினவனுமான கர்ணனை வேறு இடத்தில் பார்த்தார். பிறகு, வேறு இடத்தில், மருக்களைத்தால் சூடிப் பட்டவனும் பிரபுவும் அந்தச் சரீரத்தோடேயே இருப்பவனும் சீரா முள்ள வாயுவின் பக்கத்தில் திவ்யமான சரீரத்துடன் இருப்பவனும் சிறந்த ஒளியுள்ளவனும் மேலான வித்தியை அடைந்தவனுமான பிமலேனனைப்பார்த்தார். குருநந்தனர், அவ்வாறே, அப்பவினீதேவர்களுடைய ஸ்தானத்தில் தம் தேஜவளினால் ஜ்வலிக்கின்றவர்களான நகுலனையும் ஸஹதேவனையும் பார்த்தார். அவ்வாறே, தாமரை மலர்களாலும் குவளைமலர்களாலுமாகிய மாலையை அணிந்தவனும் சரீரத்தால் ஸ்வர்க்கத்தை விளங்கச் செய்யவனும் ஸுமிரிபண்ணோன்று ஒளியுள்ளவனுமான திரெளபதியைப் பார்த்தார். அப்பொழுது, யுதிஷ்டிரராஜர் விரைவாக அவளைத் தொடவிரும்பினார்.

பிறகு, தேவராஜனும் பகவானுமான இந்திரன் அவரை போக்கி, ‘யுதிஷ்டிரரே! இவள், கர்ப்பத்தில் பிறவாதவனும் உலகங்களுக்குப் பிரியமானவனும் புண்யஸம்பந்தமுள்ளவனுமான ஸங்கமி. இவள் உமக்காகத் திரெளபதி வடிவமெடுத்துக்கொண்டு மாணிடத்தன்மையை அடைந்தாள். இவள் உங்களுடைய போகத்திற்காகப் பரமசிவனுள் பண்டகப்பட்டுத் துருபதனுடைய குலத்தில் பிறந்தாள். உங்களாலும் அதிகப்பட்டாள். ராஜரே! சிறந்த பாக்கியமுள்ளவர்களும் அக்ளியினுடைய ஒளிபோன்ற ஒளியுள்ளவர்களும் அவாவற்ற பராக்கமழுவுள்ளவர்களுமான இந்த ஜூந்து கந்தர்வர்களும் உங்களுக்கும் திரெளபதிக்கும் புக்திரர்கள். திருக்காஷ்டிரவெண்ணும் பண்டதனான கந்தர்வராஜனையும். நீர் இவளைத் தந்தையின் மூத்து பிராதா என்று தெரிந்து கொள்ளும். இவள், குந்தியின் குமாரனும் அக்ளியின் ஒளிபோன்ற ஒளியுள்ளவனும் ஸுமிரியுமாரனும் சதிஃபரேஷ்டனும் ராப்தய வெண்று பிரவெத்திபெற்றவனுமான உம்முடைய மூத்தஸ்தேவாதரன்; ஆதித்யர்களுடன்கூடி விளங்குகிறன். புருஷரேஷ்டனை இவளைத்

1. ‘எல்லாவற்றையும் வினவ விருப்பினார்’ என்பது வேறுபாடம்.

பாரும். ராஜர்ஸேஷ்டரே! மொலும், மஹாரதர்களான விருஷ்ணிகளோ யும் அந்தக்களையும் ஸாத்யகி முதலான வீரர்களையும் மிக்க பலமுள்ள வர்களான போஜர்களையும், ஸாத்யர்ங்கள் தேவர்கள் விப்ரவேதேவர்கள் மருத்துக்கள் இவர்களுடைய கட்டங்களில் பாரும். சந்திரனே ஒடு சேர்ந்திருப்பவனும் ஸாபத்திவரயின் புத்திரனும் (ஒருவராலும்) ஜயிக் குப்பாதவனும் சிறந்த வில்லாவியும் சந்திரனுக்குச் சமான காந்தியுள் வானுமான அபிமென்யுவைப் பாரும் உம்முடைய சிதாவும் சிறந்த வில்லாவியுமான இந்தப் பாண்டிவாவை குந்தியுடனும் மாத்ரியுடனும் கூடி விளானத்துடன் எம்போழுதும் என்னுடைய அருகில் வருகிறார். வஸாக்கஞ்சன் ரேர்ந்தவரும் சந்ததுவின் புத்திரரும் அரசருமான பிஷ்டரைப் பாரும். விருவுலஸ்திரின் பங்கத்தில் குருவான இந்தத் துப்பிராணவரைப் பாரும். பாண்டையே! மற்றுமுள்ள இந்த மன்னர்களும் உம்முடைய புத்தவீரர்களும் கந்தர்வர்களும் ஒம் பக்தர்களும் ஆர்யுஷன்யா ஜனங்களுடைய மூங்காட்டிலாவர்களாகச் செல்லுகின்றனர். சில அரசர்கள் குற்றப்பக்கஞ்சனாட்டையை அனுந்தார்கள். பரிசுத்தமான வாக்கும் புத்தியும் செய்தியார்ப் பூடையவர்களால் கீர்த்தனையிட்டு ஸ்வர்க்கப் பூரிக்கப்பார். நூ' என்று கூறினால் என்று கொன்னார்.

### பிந்தாவது அத்யாயம்

— :- : —

(ஏஷம் முதல்யவிகள் ஸ்வர்க்கத்தை அறுபவித்துத் தமதம் தேவநுபத்திற் கலந்ததுப், ஜனமேஜயர் ஆல்தீகர் முதலியவர்களைப் பூஜித்து யாகத்தை முடித்து ஹஸ்தினுடைய வந்து அசாட்சி (சயததம், ஸுதர் பாதகவத்தையை முடித்து அதன் மஹி மூலையைக் காறியதம்.)

ஆண்வீசையும், “மஹாத்மாக்களான பிஷ்டர் துப்பிராணர் ஜிருவர் கழஞ்சி திருத்தாக்கமிருந்து விராடன் துருபதன் இருவர்களும் சங்க யூர் உத்தரவும் திருந்தடேநுவர்ஜூப்பிலைன்னுர் ஸத்யஜித் என்னும் அந்தஅரசனும் துப்பிராதனனுவை பாத்திரர்களும் ஸாப்பல புத்திரனான சகுனியும் பராக்ராசாலிகளான கர்வாபுத்திரர்களும் அரசனை ஜயத்

1. தேவலோக வாவிகளில் ஒருவனையார்; ராகுஸர் என்னும் பொருளில் யழங்குகிறது.

ரத்னும் கஃடாத்கன் முதலானவர்களும் சொல்லப்பட்டாதவர்களான மற்றவர்களும் சொல்லப்பட்டவர்களும் வீரர்களும் ஜவலிக்கின்ற சீரமுள்ளவர்களுமான மற்ற அரசர்களும் ஸ்வர்க்கத்தில் எவ்வளவு காலம் இருந்தார்கள்? அதனையும் எனக்குச் சொல்லும். பிராம் பணப்ரேஷ்டரே! அல்லது, அவர்கள் அவ்விடத்திலேயே எந்காலும் இருந்தார்களா? அந்தப் புரூபப்ரேஷ்டர்கள் கர்மங்களின்முடிவில் எந்தக் கதிலை அடைந்தார்கள்? பிராம்ஸை ப்ரேஷ்டரே! இதை (உம்மால்) சொல்லப்பட்டு நான் தோட்க விரும்புகிறேன். சீர் எல்லாவற்றையும் ஜவலிக்கின்ற தவத்தால் பார்க்கிறீல்லாவா?" என்று விவரிக்கின்றார். இவ்விதம் வினவப்பட்டவரும் மஹாத்மாவான வியாஸரால் அனுமதி கொடுக்கப்பட்டவரும் பிராம்பிஷியமான அந்த வைசம்பாயனர் அந்த அரராந்தகு (அவற்றை) விரித்துவரக்கத் தொடங்கினார்.

"மனிதர்களுக்குப் பிரயிவே! ராஜே! பரதப்ரேஷ்டரே! கர்மங்கள் முடிந்தவுடன் எல்லாராலும் அடையத்தகுந்ததும் தேவர்களுக்கும் ரஹஸ்யமுமான இதைக் கேளும். கெவரல்யரே! இதைச் சிறந்த தேஜ ஸ்வாவாவரும் தில்ய நேத்திரமுள்ளவரும் பிரதாபமுள்ளவரும் புராதனரும் சிறந்த விரகமுள்ளவரும் ஆழந்த புத்தியுள்ளவரும் எல்லாவற்றையுமின்சலாரும் எல்லாக் கர்மங்களின் கதிலையும் அறிந்தவாழுவான வியாஸரூபியர் சொன்னார். 'கர்மங்களின் பூஷி வில் தூங்கங் சரீத்தாத அடைந்தார்கள்' என்று அவரால் சொல்லப்பட்டது. பாதுப்ரேஷ்டரே! சிறந்த பராக்ரமமுள்ளவரும் சிறந்த ஒளியில்லாவருமான பிரஸ்பானாவை வல்லாக்கலையே அடைந்தார். எட்டு வள்ளக்கோ காணப்படுகின்றவை ரல்லவா? துரோவானாவானவர், ஆங்கிரலின் புத்திராகளுள் சிறந்தவராவா பிரநூலங்புத்திரினிடார் பிரதேசித்தார். ஹார்த்திக்யனுன கிருதவர்களுடைய மருத்கலங்களில் பிரவேசித்தான். ப்ரஸ்பும்ளன் வந்ததுபோல எல்லாக்குளாரிடம் ப்ரவேசித்தான். திருத்தாஷ்டிரதும் அவனுடன்கூடப் புகழ்பெற்றவரான காந்தாரியும் அடைவதற்கு அரியனவான குபேரனுடைய உலகங்களை அடைந்தார்கள். பாண்டிவானவன் இரண்டு பத்தினிகளுடும் தூம்புமிகு திருவந்தீரனுடைய ஆலயம் சென்றுன். விராடன் துருபுதன் இருவர்களும் அரசனை திருவந்தீரத்துவம் சிசட்டுவும் அக்டூரும் ஸாம்பதும் பாலுவும் கர்மங்களும் விதூரதனும் பூரிப்பவஸ்வாம் சலவும் பூபதியான பூரிம் கம்ஸனும் உக்ரவேணனும் வல்லதேவரும் புருஷப்ரேஷ்டனுன உத்தரனும் (அவனுடைய) பிராதாவான சங்க

ஆம் ஆகிய புருஷப்ரீஷ்டர்களான அவர்கள் விஸ்வேதேவர்களிடம் பிரவேசித்தார்கள். சிறந்த பராங்ரமமுள்ளவனும் சிரதாபமுள்ள வனும் ஶோமாத்திரனுமான வர்ச்சஸ் என்பவன் புருஷப்ரீஷ்டனுன் அங்ஜானனுக்கு அபிமன் பவன் னும் புத்திரனுக்பி பிறந்தான். தர்மாத்மாவும் மஹாரதனுமான அவன் ஓரிடத்திலும் மற்ற மனிதனால் செய்யப் படாத்தான் புத்தத்தை சஷ்டத்திரிய முறையிட்டு. செய்து கர்மாவின் முடி வில் ஶோமனிடம் பிரவேசித்தான். புருஷப்ரீஷ்டமே! கொல்லுப் பட்டவனுன் கர்ணன் ஸ உரியனிடத்தில் பிரவேசித்தான். ஏதுனி துவா பரதத்தை அடைந்தான். கிருஷ்டக்யர்ப்பனன் அக்னியை அடைந்தான். கிருதராஷ்டிரனுடைய புத்திரர்களை வைரும் ராசால்லக்ளை அடைந்தார்கள். விதுராரும் யுதிஷ்டிராஜரும் நர்மாராயிடப்பதிலேயே பிரவேசித்தார்கள். பகவானும் பீதவருமான பிபராமர் பிதாமஹருடைய ஆஜ்ஞாயினுல் யோகம் செய்து பாதானத்தில் பிரவேசித்துப் பூமியைத் தரித்தார். தேவர்களுக்கும் தேவரும் ஸநாதனரும் பிரவீதத்திலேபற்றவருான அந்த நாராயணருடைய அர்சாரான வாஸாதேவதீரோ (காம் பெர்ய்வீவண்டிய) காரியத்தின் முடிவில் அவர்டத்தி வில்லை பிரவேசித்தார். ஐன்பீமார்போ! வாஸாதீவருடையப்பளைகிளான அந்தப் பதினாறுமியம் ஸ்கிரங்களும் (சிறிது) காலத்தில் ஸரஸ்வதியில் முழுகி அதில் சர்வங்களை விட்டுகிட்டு ஸ்வர்க்கம் சென்று அப்ஸரஸாக எாகி மறபடியும் வாஸாதேவரிடம் சென்றார்கள். அந்தப் பெரிய போரில் கொல்லுப்பட்டவர்களும் ஸ்ரீரக்ஞரும் மஹாரகர்களுமான கலோத்தசன் முதலானவர்கள் தேவர்களையும் யாங்கர்களையும் அடைந்தார்கள். அரச்சே! தூங்போதுனுந்து ஸநாயாய்களாயிருந்து எந்த ராசங்ஸர்கள் (என்னால்) சொல்லப்பட்டார்களோ அவர்கள் கிரமமாக மிகச் சிறந்தவைகளான எல்லா உலகங்களையும் அடைந்தார்கள். புருஷப்ரீஷ்டர்கள், இந்திரன் குபேரன் வருணன் இவர்களுடைய உலகங்களை அடைந்தார்கள். சிறந்த ஒளியுள்ளவரே! பாரதே! கொரவர்கள், பாண்டவர்கள் இவர்களுடைய இந்த எல்லாச் சுரித்திரத்தையும் உமக்கு முழுதும் விள்காராகச் சொன்னேன்” என்று சொன்னார்.

அந்த ஐன்போஜபாஜர், யாகங்மங்களில் இடைக் காலங்களில் பிராம்மனாஸ்ரோஷ்டரான வைசங்பாயனரிடமிருந்து இதைக் கேட்டு மிக்க ஆச்சரியமடைந்தவரானார். பிறகு, யாஜகர்கள் அவருடைய

1. ‘ஆனந்த’ என்பது மூலம்.

2. யாகம் சொல்லியிரவர்கள் ஈரித்திக்குக்கள்.

அந்தக்கர்மாவை முடிவுபெறச் செய்தார்கள். ஆஸ்திகரும் ஸர்ப்பங்களை விடுதலைஅடையும்படிசெய்து ஸந்தோஷமுள்ளவரானார். பிறகு, ஜனமே ஐயர் அந்த எல்லாப் பிராம்மணர்களையும் தகவினைகளால் ஸந்தோஷ மடையும்படி செய்தார். ஜனமேஜயராஜால் சூழிக்கப்பட்டவர்களான அவர்களும், பிறகு, வந்ததுபோலச் சென்றார்கள். அந்த ஜனமேஜயராஜ ரும் அந்தப்பிராம்மணர்களை அனுப்பிவிட்டு ஸந்தோஷத்துடன் தங்க சிலைபிசிருந்து மறுபடியும் ஹஸ்தினுபுரம் வந்தார். ஜனமேஜயராஜ ருடைய ஸர்ப்பியாகத்தில்வியாஸருடைய அனுமதியினால் வைசம்பாபான ரால் சொல்லப்பட்டதும் (என்னால்) நன்கு அறிப்பாட்டதுமான இந்தச் சரித்திரத்தை முழுதும் சொன்னேன்.

பிராம்மனாரே! புண்யமும் பவித்ரமும் உத்தமமான இகை ஹாலுபென்று பெயருள்ள இந்தக்கிரந்தயானது, ஸத்யவாதி யும், ஸர்வஜ்ஞரும், விதியை அறிந்தவரும், தர்மத்தைப்பற்றிய ஞானமுள்ளவரும், வித்வானும்,<sup>1</sup> அதீந்திரியரும், பரிசுத்தரும், தவத்தால் பரிசுத்தமாகச் செய்யப்பட்டசித்தமுள்ளவரும், ஹஸ்திலிலீபெற்ற வரும், ஸாங்கியமும் யோகமுமுள்ளவரும், அதீக <sup>2</sup>தந்திரங்களை நன்கு அறிந்தவரும், மஹாத்மாக்காரன் பாண்டவர்கள் மிகுதியான செல்வமும் பராக்ரமமுமுள்ள மற்ற சங்கதிரியர்கள் இவர்களுடைய கீர்த்தியை யும் தேவர்களுக்கும் தேவரும் சார்க்கபாணியுமான வாஸ-பீதவருடைய விளையாட்டையும் எல்லாத்தேவர்களுடைய அம்சங்களின் பிறப்பையும் ஸாபுஜ்யத்தையும் உலகத்தில்பிரவித்தப்படுத்துகின்றவருமான வியாஸ முனிவரால் திவ்யதிருஷ்டியினால் பார்த்துச் செய்யப்பட்டது. வித்வா னும் பிராம்பணர்ப்பேர்ஷ்டனுமான எவன் இதைப்பரவங்களில் கேட்படேன அவன் பாவங்களோடுதறியவனும் ஸவர்க்கத்தைஜூபித்தவனுமாகி மேஷங் த்தை அடையத் தகுந்தவனுக்கிறுன். வியாஸரால் செய்யப்பட்ட இந்த வேதத்தை முழுதும் எவன் மனவடக்கத்துடன் கேட்படேன (அவனுடைய) பிரம்மஹத்தியினால் உண்டுபண்ணப்பட்ட பாபமும் அந்த சங்காத்திலேயே நகிக்கிறது. எவன் இதை பர்ராத்தத்தில் பிராம்மணர்களை அருசிலிருந்துகொண்டு ஒருப்பிலாகத்தில் நான்கிலொரு பாகத் தையாவது கோட்காச் செய்வேனு அவனுடைய பித்ருக்களை அண்ணமும் பானமும் குறைவின்றி அடைகின்றன. ‘ஸாயங்காலத்தில் மஹாபாரதத்தைப் படித்தால் பகலில் இந்திரியங்களாலும் மனத்தாலும் செய்த

1. இந்திரியங்களை வசாப்பித்தினவர். 2. வித்தாந்தங்களை

3. 4. வேறுபாடும்.

பாபத்தினின்று விடப்படுவான். பிராம்மணன் காலையில் மஹாபாரதத் தெப்படித்தால், ஸ்திரீகளுடைய கூட்டங்களால் சூழப்பட்டு இரவில் செய்தபாபத்தினின்று விடப்படுகிறோன். இது <sup>1</sup>மஹத்தாக இருப்பதினு ஒம் <sup>2</sup>பாரமுள்ளதாக இருப்பதினுலும் மஹாபாரதமென்று சொல்லப் படுகிறது. இதனுடைய <sup>3</sup>நிருக்தத்தை எவன் அறிகிறானே அவன் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடப்படுகிறோன். பதினெட்டுப் புராணங்களும் எல்லாத் தர்மசாஸ்திரங்களும் அங்கங்களுடன் கூடின வேதங்களும் ஒரு தட்டிலும் பாரதம் ஒரு தட்டிலும் இருக்கின்றன. மஹாத்மாவும் பதினெட்டுப் புராணங்களையும் செய்தவரும் வேதத்திற்குப் பெருங்கடலாயிருப்பவருமான அந்த முனிவருடைய இந்த வரிமநாதமானது கேட்கப்பட்டும். பிரபுவும் பகவானுமான வியாஸமுனிவர், சிறந்ததும் புன்யமுமான இந்தப்பாரதம் முழுதினையும் மூன்றவருஷங்களில் செய்தார். ஜயமென்று பெயருள்ள (இந்த) மஹாபாரதத்தை எப்பொழுதும் பக்தியுடன் கேட்டால் அவனுக்குச் செல்வமும் புகழும் கல்வியும் எப்பொழுதும் சேர்ந்தே உண்டாகின்றன. பரதப்ரேஷ்டரே! அறம் பொருள் இன்பர் வீதிகளைப்பற்றி இதில் உள்ளதுதான் மற்றதிலும் இருக்கின்றது. இதில் இல்லாதது ஓரிடத்திலும் இல்லை. ஜயமென்று பெயருள்ள மஹாபாரதமானது எப்பொழுதும் எவ்விடத்தில் படிக்கப்படுகிறதோ அவ்விடத்தில் ஸ்ரீயும் கீர்த்தியும் வித்தையும் எப்பொழுதும் எவ்வோத்தாஷமாக இருக்கின்றன. அக்காலத்தில் ஜனமேஜயர் முதலான அரசர்களும் ஆஸ்திகர் முதலான பிராம்மணர்களும் தர்மதத்தன் முதலான வைப்பர்களும் ஸோம்யவம்ர்யன் முதலான சூத்திரர்களும், பாரதத்தைச் சொல்லுகின்றவரும் பிரம்மரிவியும் மஹாகுருவர்மான வைசம்பாயனரைப் பொற்பீடத்தில் வீற்றிருக்கச் செய்து மஹாகுருவான அவரை ஈசூம் விஷ்ணுக்களாலும் பதினையிரம் விஷ்ணுக்களாலும் ஆயிரம் விஷ்ணுக்களாலும் நூற்றுநிஷ்ணுக்களாலும் பத்து விஷ்ணுக்களாலும் பூஜித்தார்கள். மரித்துப்பிறக்கும் புத்திரருள்ளவன் பத்து விஷ்ணுகளைக்கொடுத்து மரிக்காதபுத்திரருள்ளவனானான். ஜவரம்முதலானவியாதிகளுள்ளவன் நூற் விஷ்ணுகளைக் கொடுத்து வியாதியற்றவனானான். ஸந்ததியில்லாதவன் ஆயிரம் விஷ்ணுகளைக்கொடுத்துப் புத்திர ஸந்ததியுள்ளவனானான். அவர்கள் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் ஜூர்வரியத்தையும்

1. பெரிதாக இருப்பது

2. கெளரவழுங்களது.

3. பெயரின் உறுப்புகளைப் பிரித்துப் பொருள் சொல்வது.

R. 3.

அன்னத்தையும் புத்திரர்களையும் அடைந்தார்கள். ஸவர்ணத்தையும் வெள்ளியையும் ரத்தினத்தையும் எல்லா ஆபரணங்களையும் எல்லாஸாமக் ரிகளோடுங்கூடினதும் புதையலூடனும் பொக்கசத்துடனும் கூடினதும் செங்கல்லுகளாலாகிய சவர்களுடன் கூடினதும் அக்னிபாதை முதலா னவை அற்றதும் தேவர்களைப் பூஜிப்பதற்கும் அக்னிலோத்ரம் முதலா னவை செய்வதற்கும் படிப்பதற்குமானால் வீடுகளுள்ளதும் உள்ளிலும் வெளியிலும் மதில்களுள்ளதும் உப்பரிகைகளுடன்கூடினதும் கோசாலை களுடன் கூடினதுமான வீட்டை ஸ்வர்க்காரோஹணபார்வத்தைக் கேட்கும் காலத்தில் தனித்தனிபாகவாவது சேர்த்தாவது கொடுக்கவேண்டும். மோசாத்தத்தில் விருப்பமுள்ளவனுக்க் கொடுத்தால், (அவனுக்கு) மறுபடி யும் பிறப்பில்லை. ஆசையுள்ளவனுக் கிருந்தால் பிரம்ம கல்பம் வரை பில் பிரம்மாவின் கிருஹத்தில் ஸாக்மாக வலிப்பான். புராணத்தின் முகமாக வேதாந்தஜ்ஞானமானது அடையப்படுகிறது. ஆகையினால், அவர் குருவென்று சொல்லப்பட்டார். அவரைப் பூஜிப்பது ஈப்பவர் பூஜையாகும். பாரதத்தைச் சொல்லுகின்றவனையும் கேட்பவர்களையும் எழுது கிண்றவர்களையும், வித்தர்களும் பரமிவிகளும் மிக்களந்தோகத் துடன் பூஜிக்கிறார்கள். மஹாபாரதத்தைச் சொல்லபவனை இவ்வுலகில் எந்தமனிதர்கள் பூஜிக்கவில்லையோ அவர்களுடைய எல்லாநற்கர்மங்களும் நிதித்துவிடும் தேவர்களும் சபிப்பார்கள். ஜயமென்று பெயரூள்ள இந்த இதிஹாஸமானது ஜயத்தை விரும்புகின்ற 1 அரசனுலும் அரசகுமாரர்களாலும் கர்ப்பினியான ஸ்த்ரீயினாலும் கேட்கத்தக்காது. ஸ்வர்க்கத்தை விரும்புகின்றவன் ஸ்வர்க்கத்தை அடைவான். ஜயத்தை விரும்புகிறவன் ஜயம் பெறவான். கர்ப்பினியானவன் புத்திரனையாவது மிக்க பாக்கியமுள்ள புத்திரியையாவது அடைவாள். நித்யமிதித்தகும் முக்கிடிமற விருப்பமுள்ளவரும் பிரபுவுமான யியாஸர் இந்தப் பாரதத்தின் 2 ஸந்தர்ப்பத்தைத் தர்மத்தில் விருப்பத்துடன் செய்தார். அவர் (நான்கு) வேதங்களையும் காட்டிலும் வேறுன அறுபது லக்ஷம் 3 ஸம் ஹிதைகளைச் செய்தார். (அவற்றுள்) தேவலோகத்தில் முப்பது ஸங்கங்களும் பித்ருலோகத்தில் பதினைந்து ஸங்கங்களும் யகங்லோகத்தில் பதினைஞ்கு ஸங்கங்களும் வைக்கப்பட்டனவென்று அறியவேண்டும். ஒரு ஸக்ஷம் ஸம்ஹிதைகள் மானிடலோகங்களில் சொல்லப்பட்டன. நாரதர் தேவர்களுக்கும், அவிதரென்னும் தேவவர் பித்ருக்களுக்கும், சகர்

1. 'பிரம்மணனாலும், அரசனாலும்' என்பது வேறுபாடும்.

2. காதயின் பொருத்தம் : 3 ஸங்களின் சேர்க்கை.

ராகநஸர்களுக்கும் யசநாக்களுக்கும், வைசம்பாயனர் மனிதர்களுக்கும் சொன்னார்கள். செனாகரே! புண்யமும் சிறந்த அர்த்தமுள்ளதும் வேதத்திற்கொப்பானதும் வியாஸரால் சொல்லப்பட்டதுமான இந்த இதிஹாஸத்தை எவன் பிராமணைன முன்னால்வைத்துக்கொண்டு கேட்கிறோனே அந்தமனீதன் இவ்வுலகில் எல்லா இஷ்டங்களையும் கீர்தி தியையும் அடைந்து மேலான வித்தியையும் அடைவான். இதில் எனக்கு ஸம்சயமில்லை. புண்யமான இந்த ஸம்ஹிதையைப் புத்திர ரான சுகருக்கு ஒதுவித்த வியாஸரிடத்தில் மிக்க பரத்தையுடனும் பக்தி யுடனும் சர்லோகத்தின் நான்கிலொருபாகத்தையாவது படித்துப் பிற ருக்குச் சொல்பவன் பாரத்தை (முழுதும்) அத்தியைனம்செய்த புண்ணியத்தை அடைந்து (மேலான வித்தியை அடைவான்). (அவ ஸல்) ‘ஸம்ஹாரங்களில் அனுவிக்கப்பட்டவர்களும் வந்திருக்கிறவர் களும் வரப்போகின்றவர்களுமான ஆயிரக்கணக்கான தாய் தந்தையாகளும் நூற்றுக்கணக்கான மக்கள் மனைவிகளும் (மேலான கதியை) அடைவார்கள், ஆயிரக்கணக்கான ஸங்தோஷகாரராங்களும் நூற்றுக்கணக்கான பயகாரராங்களும் தினங்கிதாறும் மூடனை அடைகின்றன; பார்த்தினை அடைகிறதில்லை. நான், கைகளை உயரத் தூக்கிக்கொண்டு உரக்கச் சொல்லுகிறேன். என்னுடைய வார்த்தையை ஒருவரும் பிரட்கவில்லை. தர்மத்தால் பொருநும் இன்பமும் உண்டாகின்றன. அந்தத் தர்மம் என் அங்கீநக்ப்படவில்லை? காமத்தினாலாவது பயத்தினாலாவது ஆசையினாலாவது ஜ்வனத்தின் நிமித்தமாகவாவது தர்மத்தை ஒருகாலும் விடக்கூடாது. தர்மம் நித்யமானது. ஸ-க துக்கங்களோ அநித்யமானவை. ஜீவன் நித்யமானது. அதற்குக் காரணமோ அநித்யமானது’ என்னும் இந்தப் பாரதஸாஹித்தியை எவன் விடிபற்காலையில் எழுந்திருந்து படிப்பானே அவன் பாரதத் தைப்படித்த பயனை அடைந்து பரப்பம்த்தை அடைவான். பெருமை பொருந்திய ஸமுத்திரமும் இமயமலையும் இரண்டும் ரத்தினங்களுக்கு நிதிகளென்று பிரவாதித்தமானவைகளாக இருப்பதுபோலப் பாரதமும் (ரத்தினங்களுக்கு நிதியாகச்) சொல்லப்படுகின்றது. வித்வானுணவன் வியாஸரால் செய்யப்பட்ட இந்த வேதத்தைப் பிறருக்குச் சொன்னால், பொருளை அடைவான். எவன் மிக்க மனவடக்கத்துடன் இந்தப்பாரத மென்னும் ஆக்யானத்தைப்படிப்பானே அவன் சிறந்தவித்தியை அடைவான். இது விஷயத்தில் எனக்கு ஸங்தோகமில்லை. எவன் வியாஸருடைய உதகெளினின்று வெளிப்பா... தும் அறியமுடியாதமஹிமையுள்ளதும்

புண்யமும் பனித்ரமும் பாவத்தைக் கவர்வதும் சுபமுமான பாரதத்தை (இருவர்) சொல்லும்பொழுது நன்கு தெரிந்துகொள்கிறேனு அவனுக்குப் புத்ரரஜலங்களில் ஸநானத்தினால் என்ன பயன்? ஸாவர்ணத்தால் அலங்கரிக்கப்பட்ட நூறு பசுக்களை வேதத்தைஅறிந்தவனும் அதிகமானசாஸ்திரங்களைப் படித்தவனுமான பிராம்மனானுக்குக் கொடுப்பவனுக்கும் புண்யமான பாரதகதையை எப்பொழுதும் கேட்பவனுக்கும் ஸமமானபயன்கிடைக்கின்றது. ஆஸ்திகனும் புத்தியுள்ளவனுமான புருஷன் பரத்தையோடு கூடினவனும் ஸந்தோஷமுள்ளவனுமாக இருந்து கொண்டு (பாரதத்தைக்) கேட்டால் மிக்க இஷ்டமான விருப்பத்தையெல்லாம் அடைவான். எந்த வித்வான் சுத்தனாக இருந்துகொண்டு தாமரைமலர்போல நீண்டகண்களுள்ளவரானவாஸ-தேவரை நினைத்துக் கொண்டு அவரிடத்தில் சென்ற மனமுள்ளவனுகிப் புண்யமும் சிறந்த பொருளுள்ளதும் வேதத்திற்கொப்பான துமான இந்த இதிலூாஸத்தைப் பிராம்மனைன முன்னால் வைத்துக்கொண்டு (மற்ற) வர்ஷத்தார் முதலானவர்களைக் கேட்கும்படி செய்வனே அவன் எல்லாப் பாவங்களும் தொலைந்து பரிசுத்தமான ஆத்மாவுள்ளவனுகி இவ்வுகில் புதழ் பெற்றுப் போகங்களை அடைந்து சிறந்த ஸாகத்தை அனுபவித்து, பிறகு, யியாஸருடைய அனுக்கிரஹத்தால் ஸவர்க்கலோகத்தை அடைவான். தனிஜனாவன் இதனை முழுதும் தெரிந்துகொண்டால் எல்லா வேதங்களின் அர்த்தங்களையும் அறிந்தவனும் எப்பொழுதும் பூஜிக்கத்தக்கவனும் கொரவிக்கத்தக்கவனுமாவான்” என்று சொன்னார்.

ஸ்வர்க்காரோ ஹரணபரவம் முற்றிற்று.

\*மஹாபாரதப்ரவணவிதி அத்யாயம்.

-:0:-

ஐனமேஜயர், “பகவானே! வித்வான்கள் பாரதத்தை எந்த வித யுடன் கேட்கவேண்டும். பயன் என்ன? இதைப் பாராய்வார் செய்யும்

“இந்த அத்யாயம் ஹரிவம்சத்தில் உள்ளது. மஹாபாரதத்தைப் படிப்பார்களின் உபயோகத்திற்காக இங்கே சேர்க்கப்பட்டுள்ளது.

1. ‘பாரணேஷ்வா’ என்பது மூலம்; மஹாபாரதத்தை விதிப்படி ஒரு முறைப்படித்து முடிப்பது’ என்பர். ‘ஒருமுறை உட்கார்ந்து படித்து முடிக்குப் பளவு’என்பது இங்கில் பொழிபொரப்படு.